


ஓய்வு பெற திட்டமிடுகிறீர்களா அல்லது உழைத்துக் கொண்டே இருக்கப் போகிறீர்களா?

மாதந்தோறும் சிறிய
SIP முதலீடானது
எதிர்காலத்தை
மகிழ்ச்சியாக்கும்



நம்மில் பெரும்பாலானோருக்கு, ஓய்வு 60 வயதில் தொடங்குகிறது. ஆனால் நீங்கள் எப்போது ஓய்வு பெற்றாலும், உங்களின் பொன்னான ஆண்டுகளில் நிலையான வருமானத்தை உறுதி செய்ய முன்கூட்டியே திட்டமிடுவது முக்கியம். மற்றும் கணிசமான ஓய்வூதிய கார்ப்பை உருவாக்குவதற்கான சிறந்த வழி, முன்கூட்டியே முதலீடு செய்ய தொடங்குவதாகும். மியூச்சுவல் ஃபண்டுகளில் சிஸ்டமடிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான் (எஸ்ஐபி) மூலம், பணவீக்கத்தை எதிர்கொள்ளும் நோக்கத்துடன் நீங்கள் முதலீடு செய்யலாம்.

6% பணவீக்கம் காலப்போக்கில் உங்கள் மாதாந்திர செலவுகளை எவ்வாறு அதிகரிக்கும் என்பதை பாருங்கள்



மாதாந்திர எஸ்ஐபி ரூ.10,000 சராசரி வருடாந்திர வருமானம் 12.62% மற்றும் ஆண்டுக்கு 6% பணவீக்கம் ஆகியவை 60 வயதிற்குள் ஓய்வூதிய கார்ப்பை அடைய எவ்வாறு உதவுகின்றன என்பதை பாருங்கள்

முதலீட்டு காலம் (ஆண்டுகள்)	மொத்த முதலீடு (₹.)	உத்தேச சந்தை மதிப்பு (₹.) (பணவீக்கம் கருத்தில் கொண்டு)
10	12,00,000	16,86,336
20	24,00,000	48,87,669
30	36,00,000	1,09,65,068

ஆதாரம் - சிஆர்ஐஎஸ்ஐஎஸ் ஆராய்ச்சி, எச்எஸ்பிசி எம்எஃப், ஏஎம்எஃப்ஐ, பிஎஸ்ஈ. தரவு காலம் 1 ஜூன் 2004 முதல் 31 மே 2024 வரை. பிஎஸ்ஈ சென்செக்ஸின் ஜூன் 1, 2014 முதல் மே 31, 2024 வரை 10 ஆண்டு றோலிங் வருமானத்தின் சராசரியை எடுத்துக்கொள்வதன் மூலம் எடுத்துக்காட்டாக கருதப்படும் சராசரி சிஏஐஆர் வருமானங்கள் 12.62% ஆகும். மேற்கண்ட விளக்கப்படம் ஏஎம்எஃப்ஐ சிறந்த பயிற்சி வழிகாட்டுதல்கள் சுற்றறிக்கை எண் 109, நவம்பர் 01, 2023 தேதியிட்டது மற்றும் செப்டம்பர் 10, 2024 தேதியிட்ட 109ஏ உடன் படிக்கப்படுகிறது, மேலும் கலவையின் சக்தி என்ற கருத்தை வரையறுக்க அவ்வப்போது திருத்தப்பட்டுள்ளது. கடந்தகால செயல்திறன் எதிர்காலத்தில் நீடிக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம் மற்றும் எதிர்கால ரிட்டர்ன்களுக்கு உத்தரவாதம் இல்லை. முதலீட்டாளர்கள் இதை முதலீட்டு ஆலோசனையாக கருதக்கூடாது. எஸ்ஐபி ரிட்டர்ன்களுக்கு, ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் முதலீடு செய்யப்பட்ட ₹10,000/-ன் மாதாந்திர முதலீடு கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. எஸ்ஐபி ரிட்டர்ன்கள் சிஏஐஆர் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன. முதலீட்டாளர்கள் இது அவர்களுக்கு பொருத்தமானதா என்பதில் சந்தேகம் இருந்தால் தங்கள் நிதி ஆலோசகர்களை அணுக வேண்டும்.

SIP உங்கள் நீண்டகால இலக்குகளை எளிதாக அடைய உதவுகிறது!

எச்எஸ்பிசி மியூச்சுவல் ஃபண்ட் வழங்கும் முதலீட்டாளர் கல்வி & விழிப்புணர்வு முன்முயற்சி <https://grp.hsbc/KYC w.r.t.> என்பதை பார்க்கவும். ஒரு முறை வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுதல் (கேஓய்சி) செயல்முறை, எஃஃபிஐ ஸ்கோர்கள் (<https://scores.sebi.gov.in/scores-home>) உள்ளிட்ட புகார்கள் நிவர்த்தி செயல்முறை போன்றவற்றுக்கு முதலீட்டாளர்கள் பதிவுசெய்யப்பட்ட மியூச்சுவல் ஃபண்டுகளை மட்டுமே கையாள வேண்டும், இது எஃஃபிஐ இணையதளத்தில் இடைத்தரகர்கள்/சந்தை உள்கட்டமைப்பு நிறுவனங்கள் (<https://www.sebi.gov.in/intermediaries.html>) என்ற பிரிவில் சரிபார்க்கப்பட வேண்டும். எச்எஸ்பிசி மியூச்சுவல் ஃபண்ட் மேற்கொள்ளும் அனைத்து 'முதலீட்டாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு முயற்சிகள்' பற்றிய விவரங்களுக்கு முதலீட்டாளர்கள் எச்எஸ்பிசி மியூச்சுவல் ஃபண்டின் இணையதளத்தில் உள்ள 'முதலீட்டாளர் கல்வி' என்ற பகுதியை பார்க்கலாம்.

இந்திய அதிகார வரம்பில் மட்டுமே விறியோகிப்பதற்கான ஆவணம், இந்தியாவிற்கு வெளியே உள்ள அல்லது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கானது அல்ல. இந்தியாவுக்கு வெளியே யாராலும் அணுகப்பட்டால் எச். எஸ். பி. சி. எம். எஃப். எந்தவொரு மீறலுக்கும் பொறுப்பேற்காது. மேலும் விவரங்களுக்கு, இணையதளத்தை பார்க்கவும்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும்.